

பாஸ்கா 5ஆம் வாரம் - ஞாயிறு

முதல் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்று நல்வாழ்வுக்கு வழிகாட்டும் உண்மையை நமக்கு இயேசு அறிவிப்பதை இன்றைய பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி வெளிப்படுத்துகின்றது.

வழி உண்மையாயிருந்தால்

வாழ்வு உன்னதமாய் இருக்கும்.

வளத்தில் உயர்ந்த வாழ்வுக்கு செல்வம் அடிப்படையாகலாம். விண்ணகத்தின் வாழ்வுக்கு வழியமைக்க வாய்மையே அடிப்படை என்று வாழ்வுக்கு வழியையும் நம்பிக்கையினையும் தருகின்றார் ஆண்டவர் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாக இருப்பதே சீடர்களின் முதல் பணி என்று திருத்தூதர்கள் உரைப்பதைக் காண்கின்றோம். திருப்பணி நேரத்தில் உணவுப் பந்தியில் சரியாகக் கவனிக்கவில்லை என்று குறைபடுவதைக் காண்கின்றோம்.

செவிக்குணவு இல்லாத போது சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

என்றார் வள்ளுவர். இதன் பொருள் அறிந்ததே. ஆனால் சீடர்கள் ஆன்ம உணவினை அனுபவிக்கும் போது அன்றாட உணவைப் பற்றி எண்ணுகிறார்கள். நாமும் உலகக் காரியங்களில் காட்டும் அதீத ஈடுபாடு, ஆன்ம காரியங்களை மறக்கடிக்கும் வகையில் மேற்படாதவாறு பார்த்துக் கொள்வோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசு சீடர்களிடம், “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று நம்பிக்கை விதையை விதைப்பதைக் காண்கின்றோம். இது சீடர்களுக்கு மட்டுமல்ல, இவ்வுலக வாழ்வில் போராடிக் கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் தான்.

நம்பிக்கை என்பது மறைந்து போனால்

நம் வாழ்க்கை சுமக்க இயலா சுமையாகிவிடும்.

நம் சுமைகளைச் சுமக்க இயேசுவின் தோள்களும், நம்பிக்கை வாழ்வுக்கு அழைத்துச் செல்ல இயேசுவின் கரங்களும் நமக்கு இருக்கும் போது, போராட்டத்தில் வெற்றிக்கொடியே பிடித்திடுவோம் என்ற நம்பிக்கையோடு இப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நானே வாழ்வும் வழியும் என்றவரே எம் இறைவா!

எம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள், பணியாளர்களை ஆசீர்வதித்து, ஆன்ம வழியில் மக்களை அழைத்துச் செல்லவும் உண்மையான வாழ்வு வாழ்ந்து, நற்செய்தியை வாழ்வில் பறைசாற்ற வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மையாய் வாழ அழைப்பவரே எம் இறைவா!

எம் நாட்டின் நிலையை அறிபவர் நீரே. எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் நாட்டின் நிலையை அறிந்து, பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்கவும், மக்களை வரிகளால் சுரண்டாமல், அமைதியான வாழ்வுக்கு வழி அமைக்க நல்லறிவு தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. குணமளிக்கும் ஆண்டவரே எம் இறைவா!

எம் உலகையே வருத்தமடையச் செய்திருக்கும் கொடிய நோயிலிருந்து மக்களைக் காத்தருளும். அன்றாடம் இறப்பவர்களின் எண்ணிக்கை மனதை பதைக்கச் செய்கின்றது இறைவா. உம்மாலன்றி வேறு எதுவும் இந்நோயிலிருந்து உலகினை மீட்க முடியாது என்பதை அறிவோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு, இந்த ஒழிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றவரே எம் இறைவா!

கோடை கொதிக்கும் இவ்வேளையில் கோடை மழை பொழிந்து, வெப்பம் குறையவும், பருவ கால பயிர்கள் நடவு செய்து, வேளாண்மை சிறக்கவும், சிறு, குறு தொழில்கள், வேலைகள் நடைபெறவும், இயல்பு வாழ்வு திரும்பி பொருளாதாரம் சிறக்கவும், குடும்பங்களில் அமைதி மகிழ்ச்சி பெருகவும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com